

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ரிதீகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் ரிதீகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல். இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்

- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வடமேல் பிரதம செயலாளரின் உறுதிப்படுத்தல் கடிதத்தின் பிரகாரம் சபைக்கு கிடைக்க வேண்டிய நீதிமன்ற தண்டப்பண வருமானம் ரூபா 3,262,750 கணக்குகளில் கைவிடப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் சனவரி முதல் நவம்பர் வரை கிடைக்கப் பெற்ற நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 415,900 குறைத்து வருமானத்தில் வருமானக் கணக்கில் சீராக்கப்பட்டிருந்தது.	எதிர்வரும் ஆண்டின் போது வடமேல் மாகாண பிரதம செயலாளரின் நீதிமன்ற தண்டப்பண உறுதிப்படுத்தல் கடிதத்தைப் பெற்று உரிய சீராக்கங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நீதிமன்ற தண்டப்பண வருமானம் சரியாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஆ) அலுவலக உபகரணமாக கணக்கீடு செய்யப்பட வேண்டிய ரூபா 4,873,132 மற்றும் மின்சார உபகரணமாக கணக்கீடு செய்யப்பட வேண்டிய ரூபா 154,235 இயந்திர உபகரணமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	சொத்துக்களை வகைப்படுத்தும் போது அலுவலக உபகரணமாக வகைப்படுத்தாமை எதிர் காலத்தில் சரி செய்யப்படும்.	சொத்துக்கள் சரியாக வகைப்படுத்தப்பட்டு சரியாக கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(இ) பிரதேச சபை அலுவலகத்திற்கு குரிய கல முறைமையினை பொருத்துவதற்காக உடன்படிக்கை செய்யாமல் ரூபா 4,500,000 வருடத்தில் கடன்கொடுத்தோர் ஆக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	ஆளுநரின் அங்கீகாரத்திற்கு 2024 திசம்பர் 06 ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்தமையால் அந்த செயற்திட்டத்திற்கு உரியதாக ஒதுக்கப்பட்ட தொகை கடன்கொடுத்தோர் ஆக முன்கொண்டு செல்லப்பட்டிருந்தது.	செலவினங்களை இனங்கண்டு சரியாகக் கணக்கீடு செய்தல் வேண்டும்.

- (ஈ) பெற வேண்டிய எரிபொருள் வைப்பு ரூபா 300,000 முதலீட்டின் கீழ் நிதிநிலைமைக் கூற்றில் காண்பிக்கப்பட்டிருந்தது. 2025 ஆம் ஆண்டில் சரியாகக் கணக்குகள் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படல் தயாரிக்கும் போது சரி வேண்டும். செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- (உ) 2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வுக் கட்டணத்திற்காக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது தயாரிக்கப்படல் வேண்டும். செலுத்த வேண்டிய கணக்காய்வுக் கட்டணமாக ஒதுக்கப்படவில்லை.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
தொடம்கஸல்லந்த சனசமூக மண்டபத்தின் பெறுமதியைக் காண்பிக்கும் போது நிலையான சொத்துப் பதிவேட்டிற்கும் பட்டோலையின் பிரகாரமான மீதிக்கும் இடையே ரூபா 675,000 வேறுபாடு காணப்பட்டது.	எதிர்காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	உபயோக பதிவேடுகளை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணக் கோவை			
(அ) நிதிப்பிரமாணம் 104	சபைக்குச் சொந்தமான 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து நிதிப்பிரமாணத்தின் விசாரணை நடாத்தப்பட்டிருக்கவில்லை.	கெப் வண்டி பெப்ரவரியில் தொடர்பாக பிரகாரம் எடுக்கப்படும்.	எதிர்காலத்தில் வாகன விபத்துக்கள் தொடர்பாக நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.
(ஆ) நிதிப்பிரமாணம் 571(2)	பெறுமதி ரூபா 1,017,333 வருடங்களை விஞ்சிய வைப்புக்கள் நிதிப்பிரமாணத்தின் ஓய்வுபெறச் செய்வதற்கு எடுக்கப்படவில்லை.	ஆன 02 நானாவித தொடர்பாக பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.	எதிர்காலத்தில் விடுவிப்பதற்கு உள்ள வைப்புக்களுக்காக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
			நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 20,940,295 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 14,011,179 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமான மான மூலம்	மதிப்பீடு செய்யப்பட் ட வருமானம்	சிட்டையிட ப்பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிட ப்பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000
i. ஆதன வரியும் வரியும்	5,324	8,014	7,993	2,782	5,562	3,549	3,430	2,761	
ii. வாடகை	5,157	5,086	5,551	719	6,070	5,619	5,521	1,184	
iii. அனுமதி பத்திரக் கட்டணம்	1,017	389	389	-	733	654	654	-	
iv. ஏனைய வருமான ம்	5,185	5,185	4,684	39,197	32,000	32,000	34,304	38,696	
மொத்தம்	16,683	18,674	18,617	42,698	44,365	41,822	43,909	42,641	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 ஆம் ஆண்டில் வியாபார அனுமதிப் பத்திரம் பெற வேண்டிய 468 வியாபாரங்களில் 110 வியாபாரங்கள் 2025 பெப்ரவரி 05 ஆம் திகதி வரையிலும் வியாபார அனுமதிப் பத்திரங்களை பெற்றிருக்கவில்லை. 2024 ஆம் ஆண்டிற்காக மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் ரூபா 1,017,500 ஆக இருந்த போதிலும் உள்ளபடியாக ரூபா 385,112 மாத்திரமே அறவிடப்பட்டிருந்தது.	அனுமதிப்பத்திரம் பெறாத வியாபாரங்களுக்காக எழுத்து மூலம் கடிதம் மூலம் அறிவித்தல் மேற்கொள்ளப்படும்.	அனுமதிப்பத்திர வருமானம் செலுத்தாத வியாபாரங்களுக்காக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

(ஆ) வாடகை

- (i) ரிதீகம் பிரதேச சபைக்குரிய நிலுவை வருமானத்தை நிலுவைப் பணத்தை பேருந்து நிலையக் கட்டிடத்தில் 04 அறவிடுவதற்கு அறவிடுவதற்கு அறவிடுவதற்கு கடைகளுக்காக உடன்படிக்கை நடவடிக்கை எடுத்தல் கடைகளை எடுத்தல் காலம் 2021 யூன் 01 முதல் 2024 யூன் 01 வரை செலுத்துவதை புறக்கணித்ததன் காரணமாக வாடகையாளர்களில் 10 சதவீத மிகைக் கட்டணத்துடன் ரூபா 704,439 கடை வாடகை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.
- (ii) ரிதீகம் பிரதேச சபையின் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு அறவிடுவதற்காக அறவிடுவதற்கு அறவிடுவதற்கு மொத்த நிலுவைக் கடை வாடகைத் தொகை ரூபா 321,966 ஆகும். தேவையான நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும். மேற்கொள்ளப்படுகின்றது.
- (iii) 2024 ஆம் ஆண்டிற்கு முன் பிரதேச சபைக்குச் சொந்தமான அறவிடுதல் தொடர்பாக அறவிடுவதற்கு அறவிடுவதற்கு சொத்துக்களை வாடகைக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல் வேண்டும். வழங்குவதற்கு உரிய நிலுவைப் பணம் ரூபா 382,695.76 எடுக்கப்படும்.
- (iv) நிலுவையாக இருந்த வாடகை நிலுவை பணத்தை நிலுவைப் பணத்தை மற்றும் நிலுவை தண்டப்பண அறவிடுதல் தொடர்பாக அறவிடுவதற்கு அறவிடுவதற்கு வருமானம் ரூபா 382,695 தொகை சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னிருந்து எடுக்கப்படும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

- | கணக்காய்வு அவதானிப்புக்கள் | சபையின் கருத்துரை | பரிந்துரை |
|---|--|---|
| (அ) மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய 04 கணக்குகளில் காணப்பட்ட ரூபா 14,743,234 மீதியில் 05 வருட காலத்தை விஞ்சிய ரூபா 1,489,649 மீதி காணப்பட்டது. இந்த பணத்தை அறவிடுவதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. | விசேட நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தி வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | பெற வேண்டிய பணத்தை அறவிட நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

- (ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டிய 13 கணக்குகளில் காணப்பட்ட ரூபா 71,085,415 மீதியில் 05 வருட காலத்தை விஞ்சிய ரூபா 1,720,926 மீதி ஒன்று காணப்பட்டது. இவற்றின் இருப்பினை உறுதிப்படுத்தி தீர்த்து வைப்பதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (இ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 119 பிரிவுக்கு இணங்காத வகையில் கேள்வி கோராமல் கிடைக்கின்ற வருமானத்தை 50 சதவீதத்தை சபைச் செலுத்தும் அடிப்படையில் சனிக் கிழமை வாராந்த சந்தை நடாத்திச் செல்வதற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு கையளிக்கப்பட்டிருந்தது.
- (ஈ) கெப்பிட்டிபொல வாராந்த சந்தை வளவில் அனுமதியற்ற வகையில் 2015 ஆண்டு முதல் திவிநெரும திணைக்களத்தின் சமுர்த்தி சங்கத்தினால் நடாத்திச் செல்லப்படுவதுடன் அது தொடர்பான இலக்கம் 8704 விசேட வழக்கு தீர்ப்பின் பிரகாரம் சந்தை வளவை கைப்பற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.
- (உ) வியாபார அனுமதிப் பத்திரம் விநியோகிக்கும் போது வியாபாரங்கள் பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வைக்கு உட்படுத்த வேண்டியிருந்ததுடன் அவ்வாறு பொது சுகாதார பரிசோதகரின் அங்கீகாரம் பெறாத 28 விண்ணப்பங்கள் தெரிவுப் பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்டன.
- (ஊ) சபை அதிகாரப் பிரதேசத்தில் தொலைத் தொடர்பு கோபுரங்கள் 19 ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதில் அங்கீகாரம் இன்றிய 10 தொலைத் தொடர்பு கோபுரங்கள் நடாத்திச் செல்லப்பட்டிருந்தது.
- எதிர் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பிரதேச சபைக்கு சந்தை வருமானத்தில் 30 சதவீதத் தொகையை பெற்றுக் கொள்ளும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் ரிதீகம் பிரதேச சபை ரிதீகம் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்துடன் 1992 சனவரி 05 ஆந் திகதி ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் செயற்படுகின்றது.
- கெப்பிட்டிபொல வாராந்த சந்தைக் காணி ரிதீகம் பிரதேச சபைக்கு கையேற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றது.
- சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
- சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- அங்கீகரத்தை பெற்றுக் கொள்ளாமை தொடர்பாக பரீட்சிக்க வேண்டி இருந்ததுடன் நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள் பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபைக்குச் சொந்தமான மிட்சுபிசி கப் வண்டியின் செசியில் குறிப்பிடப்பட்ட செசி இலக்கத்திற்கும் பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட செசி இலக்கத்திற்கும் ஒன்றுக்கு ஒன்று வேறுபாடு காணப்படுகின்றது.	இலக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள தெளிவின்மை காணப்படுகின்றது.	மோட்டார் வாகன சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
ஏனைய நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டு சபை பயன்படுத்துகின்ற 02 வாகனங்களின் உரித்தை சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை கையேற்பகப்படவில்லை.	இவற்றின் உரித்தை கையளிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.	உரித்தை சபைக்கு கையேற்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 ஒப்பந்த நிர்வாகம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ரிதீகம் பேருந்து நிலையக் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் உள்ள படிக்கட்டு மற்றும் இரும்பு கைவேலி நிர்மாணித்தல் 2025 சனவரி 09 இல் பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் 2025 மார்ச் வரையிலும் பூர்த்தி செய்யப்படாது இருந்ததுடன் உடன்படிக்கைக்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட ரூபா 17,262 கொடுப்பனவுகள் தவிர ஏனைய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஒப்பந்தகாலமும் நீடிக்கப்பட்டிருக்க வில்லை.	வேலைகளின் போது உடன்படிக்கை மீறி செயலாற்றல் காப்புறுதி இருப்பாராயின் பெற்றுக் கொள்ளப்பட்டமையால் உடன்படிக்கையின் செய்யப்பட்ட வேலைப் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கொள்ளப்படும்.	உடன்படிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.
(ஆ) ரிதீகம் பிரதான அலுவலகத்தின் வாகன தரிப்பிடத்துடன் இரண்டு மாடிக் கட்டிடம் நிர்மாணித்தலின் III ஆம் கட்டத்தின் வேலைகள் 2024 திசம்பர் 25 ஆந் திகதி பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் இது வரை உரிய வேலைகள் பூர்த்தி செய்யப்படாது இருந்ததுடன் உடன்படிக்கைக்கு முரணாக ரூபா 1,011,500 செலுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே	மேலதிகமாக செலுத்தப்பட்ட வேலைப் பகுதி தற்போது நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அந்தத்தொகை இறுதிக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளும் போது கழித்து செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தின் போது மீண்டும் இவ்வாறான	சபைக்கு நட்டம் ஏற்பட்டிருக்குமாயின் அந்த தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

அளவிடைப் பத்திரத்தின் (BOQ) வழுக்கள் ஏற்படாமல்
விடயம் 03 இன் கீழ் தரைக்கு இருப்பதற்கு நடவடிக்கை
கொங்கிரீட் இடுவதற்காக எடுக்கப்படும்.
மேற்கொள்ளப்படாத வேலை 10.36
கனமீற்றருக்காக ரூபா 270,241
செலுத்தப்பட்டிருந்தது.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

மீளாய்வாண்டின் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் பௌதீக திட்டமிடல் பிரிவில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்ட 27 செயற்திட்டங்களில் ரூபா 14,020,000 நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்த 14 செயற்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வில்லை.

சபையின் கருத்துரை

செலவினம் மாற்றப்பட்டு ஏனைய செயற்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பரிந்துரை

வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட செயற்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.